

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

சமுர்த்தி வீடமைப்பு அபிவிருத்தி லொத்தர் நிதியத்தின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, தேறிய மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் பொருண்மையான கணக்கீட்டு கொள்கைகளுக்குரிய நிதிக்கூற்றுக்களுக்குரிய குறிப்புக்களை உள்ளடக்கிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்படும், 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தினது ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள தாக்கங்கள் நீங்கலாக, நிதியத்தின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி.) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அந்நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள், எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக்கூற்றுக்களை இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, நிதியம் தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவொன்றாக தொடர்ந்து செயற்படுவதற்கான அதன் ஆற்றலினை தீர்மானித்தல் முகாமைத்துவத்தின் பொறுப்பு ஒன்றாக காணப்பட்டதுடன், மற்றும் முகாமைத்துவமானது நிதியத்தினை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் அடிப்படையின் மீது கணக்கீடு செய்தல் மற்றும் நிதியம் தொடர்ந்தியங்குவதற்கு உரிய விடயங்களை வெளிப்படுத்துதலும் முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதியத்தின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் நிதியத்தின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு தனது அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பாக கணக்காளரின் பொறுப்பு

ஒட்டுமொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்து நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறை பின்னணியுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் என்னால் கணக்காய்வு செய்யப்பட்டன. மேலும்,

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் ஏற்படக் கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தினை இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக் கூடிய ஆபத்துகளை தவிர்த்துக் கொள்வதற்கும், போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். தவறு ஒன்றின் மூலம் ஏற்படும் தாக்கங்களை விட மோசடி ஒன்றின் மூலம் இடம்பெறும் பொருண்மையான பிறழ் கூற்றினை இணங்காணாமையால் எழும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன், தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- நிதியத்தின் தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு பயன்பாட்டின் பொருத்தப்பாடுகள் தொடர்பிலும், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவிற்கு அமைய தொடர்ந்து செயற்படுவதற்கு கூட்டுத்தாபனத்திற்கு உள்ள ஆற்றல் தொடர்பில்

குறிப்பிடத்தக்க ஐயப்பாட்டிற்கு காரணமாகவுள்ள நிகழ்வுகள் அல்லது நிலைமைகளுடன் தொடர்புடைய பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றதா என முடிவிற்குவருதல். பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், அல்லது எனது அபிப்பிராயத்தினை மாற்றியமைப்பதற்கு அவ்வாறான வெளிப்படுத்தல்கள் போதியளவாக காணப்படாதிருக்கையில், நிதிக்கூற்றுக்களிலுள்ள வெளிப்படுத்தல்களுடன் தொடர்புபட்டுள்ள எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டும். அத்துடன் அந்த வெளிப்படுத்தல்கள் போதியளவினதாக காணப்படாவிடின் எனது அபிப்பிராயத்தை மாற்றியமைக்க வேண்டும். எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் மீது தொடர்ந்தியங்கும் நிலைமை முடிவடையலாம்.

- வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்காக அடிப்படையான கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள் பொருத்தமான மற்றும் நியாயமான வகையில் நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன என மதிப்பீடு செய்தல்.

வேண்டப்பட்டவாறு எந்த நேரத்திலும் பின்வரும் விடயங்களை பரீட்சிப்பதற்கு சாத்தியமானதாக கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- நிதியத்தின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைய முறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,
- நிதியத்தின் ஆளுகை சபையால் வழங்கப்பட்ட பொருத்தமான எழுத்துமூலமான சட்டம் அல்லது ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் நிதியம் இணங்கியிருந்ததா என்பதும்,
- தனது அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்ததா என்பதும், மற்றும் வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

1.5 நிதிக்கூற்றுக்கள் தயாரிப்பது தொடர்பான கணக்காய்வு அவதானிப்புக்கள்

1.5.1 நிதிக்கூற்றுக்களை தயாரித்தல் தொடர்பான உள்ளகக் கட்டுப்பாடு

கொடுக்கல் வாங்கல்களின் முகாமைத்துவத்தின் பொதுவான மற்றும் திட்டவட்டமான அதிகாரத்துடன் நடைமுறைப்படுத்தல், உரிய நிதியிடல் நியமங்களுக்கிணங்க நிதிக்கூற்றுக்களை தயாரிப்பதற்கு தேவையான வகையில் கொடுக்கல் வாங்கல்களை பதிவு செய்தல் மற்றும் சொத்துக்களுக்கான கணக்கறிக்கையை பேணுதல், முகாமைத்துவத்தின் பொதுவான மற்றும் குறிப்பான அதிகாரத்துடன் மாத்திரம் சொத்துக்களுக்கு பிரவேசித்தல், பதிவு செய்யப்பட்ட சொத்துக்களுக்கான கணகளித்தகைமை பேணப்பட்டு சொத்துக்களுடன் நியாயமான காலப்பகுதியினுள் ஒப்பிடல் மற்றும் வேறுபாடுகள் காணப்படுமாயின் அவை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுத்தல் ஆகியவற்றுக்காக நியாயமான உறுதிப்பாடொன்றை பெற்றுக்கொள்ள போதியளவான “சிறப்பான முறையில் திட்டமிடப்பட்ட” உள்ளக கணக்கீட்டு கட்டுப்பாட்டு கட்டமைப்பொன்றினை நிறுவனத்தினால் நடாத்திச் செல்லப்படல் அவசியமானதாகும்.

1.5.2 இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களுடனான இணக்கமின்மைகள்

கணக்காய்வு அவதானிப்புகள்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியம இலக்கம் 1 இன் 99 ஆம் பந்தியின் பிரகாரம், காலப்பகுதியினுள் இனங்காணப்பட்ட அனைத்து வருமானங்கள் மற்றும் செலவின உருப்படிகள் இலாபம் அல்லது நட்டங்களில் உள்ளடக்கப்பட வேண்டிய போதிலும், 2023 ஆம் ஆண்டின் யூலை மாதம் முதல் நவம்பர் மாதம் வரையான காலப்பகுதிக்குரிய வீடமைப்பு லொத்தர் சீட்டிழுப்பு மீளாய்வாண்டில் மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன், லொத்தர் சீட்டிழுப்பு கொடுப்பனவு ரூபா 83,966 தொகை, உபசரணை செலவினம் ரூபா 78,734 மற்றும் அலுவலக உதவியாளர் படிகள் ரூபா 4,000 படியாக ரூபா 166,700 கூட்டுத்தொகை மீளாய்வாண்டின் செலவினமாக கணக்கு வைக்கப்பட்டிருந்தது. அதற்கமைய, மீளாய்வாண்டின் செலவினங்கள் அந்த அளவினால் அதிகரித்துக் காண்பிக்கப்பட்டிருந்தது.	அட்டுறு அடிப்படையில் கணக்குகளை பதிவு செய்வதில் நிலவிய குறைபாடுகள் மீள ஏற்படாதிருக்க மற்றும் உள்ளக ஏற்பாடுகளை உருவாக்குமாறும் உத்தியோகத்தர்களுக்கு அறிவிக்கப்பட்டது என்பது.	கணக்கீட்டு எண்ணக்கருக்களின் பிரகாரம் சரியாக கணக்கு வைக்கப்பட வேண்டும்.

1.5.3 கணக்கீட்டு குறைபாடுகள்

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கணக்காய்வு அவதானிப்புகள்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ) நிதியத்தின் பிரதான வருமானமொன்றான சமுர்த்தி வீடமைப்பு லொத்தர் பங்களிப்பு பணம் கிடைத்திருக்காமை கணக்கீட்டு கொள்கைகளில் வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை.	கணக்கீட்டு கொள்கைகளில் வீடமைப்பு லொத்தர் பங்களிப்பு பணம் கிடைக்காமை தொடர்பில் குறிப்பிடப்பட்டு இந்த கொள்கைகள் திருத்தப்பட்டு 2025 ஆம் ஆண்டு முதல் திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது.	நிதியத்தில் இடம்பெறும் முக்கியமான மாற்றங்களை நிதிக்கூற்றுக்களில் வெளிப்படுத்தப்பட வேண்டும்.
(ஆ) நிதிச் செயலாற்றல் கூற்றின் பிரகாரம், மீளாய்வாண்டின் விசேட வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டங்களுக்காக ரூபா 662,600,000 தொகையான செலவினத்தினுள் 2023 ஆம் ஆண்டுக்குரிய ரூபா 1,000,000 தொகையும் கணக்கு வைக்கப்பட்டிருந்தது. அதற்கமைய அந்த பெறுமதியில் மீளாய்வாண்டின் செலவினம் மற்றும் பற்றாக்குறை அதிகரித்துக் காண்பிக்கப்பட்டிருந்தது.	ரூபா 1,100,000.00 அங்கீகரிக்கப்பட்ட வீடுகளின் முன்னேற்றம் 2024 ஆம் ஆண்டில் நேர்மறையான நிலையை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி, நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆண்டில் செலவு மற்றும் பற்றாக்குறை மிகைப்படுத்தப்பட்டுள்ளது.	கணக்கீட்டு எண்ணக்கருக்களின் பிரகாரம் சரியாக கணக்கு வைக்கப்பட வேண்டும்.

1.6 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்களுடனான இணக்கமின்மைகள்

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

சட்டங்கள், விதிகள், பிரமாணங்களுடனான தொடர்பு	இணக்கமின்மை	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ) இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் நிதிப் பிரமாணக் கோவையின் 371(2) மற்றும் (5)	மீளாய்வாண்டினுள் மாவட்டச் செயலகங்களுக்கு வழங்கப்பட்டிருந்த ரூபா 1,675,000 தொகையான எரிபொருள் முற்பணத்தில் எஞ்சியிருந்த ரூபா 356,915 தொகை தீர்ப்பளவு செய்யப்பட்டிருக்கவில்லை	2025 ஆம் ஆண்டு முதல் ஆண்டின் இறுதிக்கு முன்னர் உரிய எரிபொருள் முற்பணத் தொகையில் எஞ்சும் பணத்தை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது.	நிதிப்பிரமாணத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
(ஆ) 2020 ஆகஸ்ட் 28 ஆந் திகதிய 01/2020 ஆம் இலக்க பொது நிதிச் சுற்றறிக்கை மற்றும் நிதிப்பிரமாணம் 877(2)(ஈ)	நிதியத்தின் நிதிக்கூற்றுக்கள் கணக்காண்டு நிறைவடைந்து 2 மாதங்களினுள் செயலாற்றல் அறிக்கையுடன் திறைசேரியின் அரச நிதித் திணைக்களத்திற்கு பிரதியொன்றுடன் கணக்காய்வாளர் தலைமை அதிபதியுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டிய போதிலும், மீளாய்வாண்டின் நிதிக்கூற்றுக்களுடன் செயலாற்றல் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.	2024 கணக்காண்டுக்கு உரியதாக நிதிக்கூற்றுக்களை தயாரிக்கும் போது அந்த ஆண்டுக்குரிய செயலாற்றல் அறிக்கை தயாரிக்கப்பட்டிராத காரணத்தால் அதனை சமர்ப்பிக்க முடியாதிருந்தது. 2025 ஆம் ஆண்டு முதல் சரியாக கணக்கு வைக்கப்பட வேண்டும் என்பது.	-மேற்படி-

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

மீளாய்வாண்டின் செயற்பாட்டு விளைவுகள் ரூபா 324,154,748 ஆன பற்றாக்குறையாக காணப்பட்டதுடன், அதனோடு நேரொத்த முன்னைய ஆண்டின் மிகை ரூபா 163,400,569 தொகை ஆகும். அதன் பிரகாரம் நிதி விளைவுகளில் ரூபா 487,555,317 ஆன வீழ்ச்சியொன்று அவதானிக்கப்பட்டது. இந்த வீழ்ச்சிக்கு சமுர்த்தி வீடமைப்பு அபிவிருத்தி லொத்தர் பங்களிப்பு பணம் கிடைக்கமை முக்கியமான காரணமாக அமைந்திருந்தது.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 முகாமைத்துவ செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
2024 ஆம் ஆண்டு ஆரம்பிக்கும் போது நிவாரணங்கள் வழங்கப்படுதல் நிறுத்தப்பட்ட காரணத்தால் வீடமைப்பு லொத்தர் சீட்டிழுப்பு நிறுத்தப்பட்டிருந்த போதிலும், அதற்கமைய நிதியத்தின் பிரமாணக் கோவை திருத்தப்பட்டிருக்கவில்லை.	எதிர்காலத்தில் நம்பிக்கைப் பொறுப்புச் சபையுடன் கலந்துரையாடிய பின்னர் 2025 மே மாதத்தின் பின்னர் பிரமாணக் கோவையை திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது.	பிரமாணக் கோவையை திருத்தப்பட வேண்டும்.

3.2 செயலாற்றல்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ) சமுர்த்தி நிவாரணத்திலிருந்து அறவிடப்படும் பங்களிப்பு பணத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள இந்த நிதியத்தின் நலன் பெறும் குடும்பங்களிடையே லொத்தர் சீட்டிழுப்பொன்று மேற்கொள்ளப்பட்டு வீடமைப்புக்காக லொத்தர் வெகுமதி நிதியத்தின் பிரதான பணியாகும். எனினும் சமுர்த்தி நிவாரணம் வழங்குதல் நிறுத்தப்பட்டமையின் அடிப்படையில் 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தின் பின்னர் சமுர்த்தி நிவாரணத்திலிருந்து மாதாந்தம் ரூபா 100 தொகையான பங்களிப்பு தொகை அறவிடப்படல் நிறுத்தப்பட்டமையால் நிதியத்தின் பிரமாணக் கோவையின் 16 ஆம் பந்தியின் பிரகாரம் ஒவ்வொரு மாதத்திற்காகவும் ஒரு பிரதேச செயலகத்திற்கு ஒரு வீடு எனும் படியாக மாதாந்தம் 335 வீடுகளை நிர்மாணிப்பதற்காக ரூபா 200,000 படியான 335 வெகுமதிகளை கையளித்தல் நிறுத்தப்பட்டிருந்தது. அவ்வாறே மீளாய்வாண்டின் நிதிச் செயலாற்றல் கூற்றின் பிரகாரம் நிதியத்தின் பிரதான வருமானமான சமுர்த்தி வீடமைப்பு அபிவிருத்தி லொத்தர் பங்களிப்பு பண வருமானம் பூச்சியமாகியிருந்தது.	இந்த நிதியத்திற்கு பெற வேண்டிய நலனாளிகளின் பங்களிப்புத் தொகை நிறுத்தப்பட்டதால், இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் மந்தநிலை ஏற்பட்டுள்ளது. அதன்படி, நிதியத்திற்கு பணம் பெறும் முறையைத் திட்டமிட நிறுவனம் தவறிவிட்டது. தற்போது நிதியத்தில் நிலவும் பணத்தின் அளவு முதலீடு செய்யப்பட்டு வருகிறது, அதற்காகப் பெறப்படும் வட்டி மட்டுமே நிதியத்திற்கு சேர்க்கப்படும் என்பது.	நிதியின் முக்கிய செயல்பாட்டை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
(ஆ) மீளாய்வாண்டினுள் 1355 நலனாளிகளுக்கு ரூபா 662,600,000 தொகை விசேட வீடமைப்பு	நிதியத்தின் நிலவுகைக்கு சில சிக்கல்கள் இருந்தபோதிலும், முதலீட்டு	நிதியத்தின் நோக்கங்களை அடைய

நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ்
வழங்கப்பட்டிருந்ததுடன், முதலீட்டு
வட்டியினுள் மீளாய்வாண்டினுள் ரூபா
355,373,562 தொகை மாத்திரம்
நிதியத்திற்கு கிடைத்திருந்தது.
மேலும், மீளாய்வாண்டினுள்
நிதியத்தின் முதலீட்டுத் தொகையில்
ரூபா 143,902,149
பிற்போடப்பட்டிருந்தது. அதற்கமைய
நிதியத்தின் பிரதான வருமானம்
இழக்கப்பட்டிருந்தமை மற்றும்
லொத்தர் சீட்டிழுப்பு நிகழ்ச்சித்திட்டம்
நிறுத்தப்பட்டமையுடன் நிதியத்தின்
நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக
நிதியத்தின் நிலவுகை தொடர்பான
பிரச்சினைக்குரிய நிலையொன்று
உருவாகியிருந்தது.

வட்டியின் அடிப்படையில் முகாமைத்துவம்
இந்த செயற்திட்டம் நடவடிக்கை எடுக்க
செயல்படுத்தப்பட்டது. வேண்டும்.

4. கணக்களிதகைமையும் நல்லாளுகையும்

4.1 பாதீட்டுக் கட்டுப்பாடு

கணக்காய்வு அவதானிப்புக்கள்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
2024 பெப்ரவரி 05 ஆந் திகதிய சமுர்த்தி திணைக்கள பணிப்பாளர் நாயகத்தினால் சான்றுபடுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட திணைக்களம் லொத்தர் சீட்டிழுப்பினை நிறுத்திய பின்னர் தாயரிக்கப்பட்டுள்ள போதிலும், சீட்டிழுப்புகளுக்குரிய 5 உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட சேவைகளுக்கும், மூலதனச் சொத்துக்களின் சுவீகரிப்புகளுக்குரிய 02 செலவின விடயங்களும் அபிவிருத்தி ஒத்துழைப்புகளுக்குரிய செலவின விடயமொன்றுக்காக பாதிடப்பட்ட தொகை ரூபா 8,620,000 முழுமையாக எஞ்சியிருந்தது. வருடாந்தம் பாதீடு தயாரிக்கப்படுவதற்கான நோக்கமாவது ஆண்டினுள் கிடைக்கும் வருமானத்திற்கு ஒப்பாக செலவினங்களுக்கு மதிப்பீடுகளை தயாரித்தல் என்பதாவதுடன், அது நிதிக் கட்டுப்பாட்டு கருவியொன்றாக ஈடுபடுத்தல் ஆகும். எனினும் இதன் மூலம் நிதிக்கட்டுப்பாடு இடம்பெற்றிருக்கவில்லை.	2024 ஆம் ஆண்டின் போது கைச்சாத்திடப்பட்ட சேவைகளுக்காக லொத்தர் நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்த இயலுமா என்பதை எதிர்பார்த்து பாதீடு தயாரிக்கப்பட்டுள்ளதுடன், மற்றும் எதிர்பார்த்த இலக்கினை நோக்கி செல்ல முடியாமையால் பணம் செலவிடப்படவில்லை என்பது.	பாதீட்டு மதிப்பீடுகளை துல்லியமாக தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.